4. கல்வி-தொழில் அமைச்சரின் அறிக்கை.

(அ) புகுமுக வகுப்புகளில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளுதல்.

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : தலைவர் அவர்களே, தமிழகத்தில் கல்லூரிப் புகுமுக வகுப்புகளைக் கொண்ட 113 கலைக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 28 அரசினர் கல்லூரிகளாகும். இவற்றில் 21 கல்லூரிகள் ஆண்கள் கல்லூரிகள், 7 மகளிர் கல்லூரிகள். எஞ்சியுள்ள 85 கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் ஆகும். இவற்றில் 61 கல்லூரிகள் ஆண்கள் கல்லூரிகள். 24 கல்லூரிகள் மகளிர் கல்லூரிகள்.

இம் மாநிலத்தில் உள்ள 113 கல்லூரிகளில் அனைத்திலும் கல்லூரிப் புகுமுக வகுப்புகளில் நடப்பு ஆண்டில் ஆண்கள் கல்லூரிகளில் 43,200 இடங்களும், மகளிர் கல்லூரிகளில் 12,000 இடங்களும், ஆக மொத்தம் ஏறக்குறைய 55,200 இடங்கள் உள்ளன. 55,200 இடங்களில் நிரப்பப் படாமல் உள்ளவை என இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை 5,833. (ஆண்கள் கல்லூரிகளில் 4,641, மகளிர் கல்லூரிகளில் 1,192-ம் ஆகும்.) இவற்றில் 2,856 இடங்கள் அரசினர் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ளன. (ஆண்கள் கல்லூரிகளில் 2,788, மகளிர் கல்லூரிகளில் 98). எஞ்சியுள்ள 2,977 இடங்கள் தனியார் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ளன. (ஆண்கள் கல்லூரிகளில் 1,883, மகளிர் கல்லூரிகளில் 1,094).

அரசினர் கல்லூரிகளில் பெரும் பாலானவற்றில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் பணி இன்னும் முடிவுறவில்லை. தேர்வுக் குழுக்கள் இன்னும் அப்பணியில் ஈடுபட்டுள்ளன. ஏறத்தாழ இன்னும் ஒரு வாரத்தில் தேர்வுப் பணி முடிவுறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளின் முதல்வர்களும் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் பணி இன்னும் முடியவில்லை என்றும், சேர்ப்பதற்காகத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர்கள் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அறிவித்துள்ளனர். காலியாயுள்ள எல்லா இடங்களையும் நிரப்புவதற்கென மாணவர்கள் தெரிந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்றும் ஜூலை 20-ம் தேதி வரையில் அவர்கள் சேருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், கல்லூரிக் கல்வித் துறை நெறியாளருக்கு சென்னை மாநகரில் உள்ள கல்லூரிகளின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த ஆண்டில் கல்லூரிப் புகுமுக வகுப்புகளில் சேருவதற்கு மாணவர்களின் நெரிசலைப் போக்க சென்னைப் பல்கலைக் கழகம் தமிழகக் கல்லூரிகளிலுள்ள இடவசதி நிலை முதலியவற்றிற்குட்பட்டு, அறிவியல் பாடத்திற்கு 85 இடங்கள் கொண்ட மேலும் ஒரு பிரிவையும், கலைப்பாடங்களில் 90 இடங்கள் கொண்ட மற்றுமொரு பிரிவையும் அனுமதிக்கச் சென்னைப் பல்கலைக் கழகம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் காரணமாக, ஒரு கல்லூரியில் கல்லூரிப் புகுமுக வகுப்பில் உள்ள பிரிவுகளின் அறிவியல் பாடத்தில் ஏழு பிரிவுகளும், கலைப்பாடங்களில் மூன்று பிரிவுகளுமாக பேரளவு எண்ணிக்கை 10 ஆக உயரும். கூடுதல் பிரிவுகளுக்காக இடவசதிக்கு வகை செய்யக் கூடிய அரசினர் கல்லூரிகளும் மானியம் பெறும் கல்லூரிகளும் இந்த வசதியைப் பயன் படுத்திக் கொள்ளுகின்றன. இதுவரை எட்டு அரசினர் கல்லூரிகள் இவ் வசதியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. இதனால் இவற்றில் 13 புதிய பிரிவுகள் சேர்க்கப் பட்டுள்ளன.

1967-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ம் தேதி வரை உள்ள நிலைமை, 5.000 சில்லரை இடங்கள் காலியாக இருக்கின்றன என்பதாகும், அந்த இடங்களில் எவ்வளவு நிரப்பப் பட்டிருக்கின்றன, இன்னும் எவ்வளவு காலியாக இருக்கின்றன என்பதெல்லாம் உரிய காலத்தில் அறிவிக்கப் படும். ஒவ்வொரு கல்லூரியிலும் எவ்வளவு என்று இப்பொழுது சொல்லாமல், மொத்தத்தில் சொல்லியிருக்கிறேன். இன்னும் ஒரு வார காலத்தில் இருக்கும் நிலைமை பத்திரிகைகள் மூலம் அறிவிக்கப்படும். அதே போல, பி.ஏ,, பி.எஸ்.ஸி. வகுப்புகளுக்கும் சில இடங்கள் நிரப்பப்

படும்போது, பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் சேருகிறவர்கள் போக பாக்கி இடங்கள் காலியாக இருப்பவை பற்றி ஒரு லிஸ்ட் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த இடங்களும் வெற்று இடங்களாக வரும்போது, அவைகளும் அறிவிக்கப்படும்.

(இ) கல்லூரிகளில் " ராகிங் " நடப்பதைத் தடுத்தல்.

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : மற்றொரு கருத்தும் தெரிவிக்கப்பட்டது. அதாவது, குறிப்பாக பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் " ராகிங் " அல்லது எள்ளி நகையாடுவது என்பது கவலைக்கு இடம் அளிக்கிறது என்று உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். அது பற்றி ஒரு சுற்றறிக்கையும் 4—7—1967-ல் கொடுக்கப்பட்டிருக்கிறது. எஞ்சினியரிங் மற்ற கல்லூரிகளில் அதற்கு இடமளிக்கக் கூடாது என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. இளைய மாணவர்களை, புதிதாக வரும்போது, மூத்த மாணவர்கள் கேலி செய்யும் பழக்கம், கேலி, கிண்டலாக இல்லாமல், எள்ளி நகையாடி, அழவைத்து, துன்புறுத்துவதாகச் சென்றுவிட்டால் அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில், ஒரு மாணவன் மன உளைச்சல் தாங்காமல் தூக்குப் போட்டுக்கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டது பற்றிச் சொல்லப்பட்டது. போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக கோவை கல்லூரியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பி.ஈ. டெக்னிக்கல் இறுதி ஆண்டு படிப்பவர்கள் 2 பேரையும், இரண்டாவது ஆண்டில் படிக்கும் மாணவர்கள் 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து வைத்திருக்கிறார்கள். எள்ளி நகையாடும் பணியில் 11 மாணவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அப்படி சென்னை " இஞ்ஜினியரிங் " கல்லூரியில் 3 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் 3 பேர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கடுமையான சுற்றறிக்கைகளை எல்லாக் கல்லூரிகளுக்கும் அனுப்புவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம், வெளியேற்றலாம் என்று உத்தரவுகள் இடப்பட்டுள்ளன. இனி மிக ஜாக்கிரதையாக இருக்கும்படி விடுதிக் காப்பாளர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள், வெளியேற்றப்பட்ட மாணவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க முதல்வர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

5. அரசினர் தீர்மானம்.

விதி 41 (3) நிறுத்தி வைக்கப்படுதல்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அடுத்து கவன ஈர்ப்பு அறிவிக்கைகள். இன்று 10 அறிவிக்கைகள் உள்ளன. ஆனால் விதிகளின்படி ஒரே நாளில் இரண்டு கவன ஈர்ப்பு அறிவிக்கைகளுக்கு மேல் எடுத்துக் கொள்ள முடியாது. ஆகையால் 41-வது விதி 3-வது உட்பிரிவைத் தளர்த்த வேண்டி மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் ஒரு தீர்மானம் கொண்டு வருவார்கள்.

மாண்புமிகு திரு. இரா நெடுஞ்செழியன் : அவைத் தலைவரவர்களே 41—வது விதி 3—வது பிரிவின்படி ஒரு நாளைக்கு 2 அறிக்கைகள தெரிவிக்கலாம் என்று உள்ளது. அதை 244—ஆம் விதியின்படி இன்று தளர்த்த வேண்டுமென்று கோருகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவ அந்த விதியைத் தளர்த்த பேரவை ஒருமனதுடன் அனுமதிக்கிறது. எனக் கருதுகிறேன்.

தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

6. கவன ஈர்ப்பு.

(அ) கோவை பஞ்சாலைகள் கதவடைப்பு

திரு. சு. துரைசாமி : கோவை மாவட்டத்தில் உள்ள கம்போடியா, சனுர்த்தன, ரங்கவிலாஸ், சோமசுந்தரா, காளீஸ்வரா, மற்றும் சில மில்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையின்றி அவதியுற்று அவர்கள் குடும்